

முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், திருப்பூர்
C.O.S. No. 19 / 2023

வா.சா.1 / ஆணந்த் / 08.08.2024

பிரதிவாதி தாப்பு குறுக்கு விசாரணை

நான் வாதி நிறுவனமான வசந்த் அன்ட் கோ -ல் பங்குதாரர் என்றால் சரிதான். வாதி நிறுவனத்தில் மொத்தம் 5 பங்குதாரர்கள் உண்டு. யார் யார் அவ்வாறு பங்குதாரர்கள் என்பதை காட்ட கூட்டாண்மை நிறுவன பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். தேவைப்பட்டால் தாக்கல் செய்ய தயாராகவும் உள்ளேன். 29.12.2022 தேதியிட்ட மொத்தம் 7 இன்வாய்ஸ்கள் தாவாவுடன் தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரிதான். மேற்படி 7 இன்வாய்ஸ்கள் நீதிமன்றத்தில் சான்றாவணமாக குறியீடு செய்யப்படவில்லை என்றால் சரிதான். ஒருவர் எங்கள் நிறுவனத்திலிருந்து கடன் அடிப்படையில் பொருளை வாங்கும்போது அந்த பொருளுக்கான இன்வாய்ஸ் எங்கள் நிறுவனத்தில் ஒரே சமயத்தில் 2 பிரதிகளாக தயாரிக்கப்படும் என்றால் சரிதான். அவ்வாறு கடன் அடிப்படையில் பொருளை பெறும் நபர் இடத்தில் அந்த பொருளை இறக்கி வைத்து விட்டு நாங்கள் தயாரித்த 2 இன்வாய்ஸ்களில் ஒன்றை பொருளை விலைக்கு வாங்கியவரிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை பொருளை விலைக்கு வாங்கியவரிடம் கையெழுத்து பெற்று எங்கள் நிறுவனத்தில் ஒப்படைப்போம் என்றால் சரிதான். எங்கள் நிறுவனத்தில் ஏற்படுத்தப்படும் இன்வாய்ஸ்கள் கடன் அடிப்படையில் கொடுக்கும் சரக்கிற்கு credit இன்வாய்ஸ் என்றும் ரொக்கம் அடிப்படையில் கொடுக்கப்படும் சரக்கிற்கு Cash இன்வாய்ஸ் என்று குறிப்பிட்டு வழங்குவீர்களா என்றால் இல்லை. Commercial Tax, GST சட்டப்படி நாங்கள் எங்கள் இன்வாய்சில் ரொக்க விற்பனைக்கு Cash இன்வாய்ஸ் என்று குறிப்பிட வேண்டும் கடன் அடிப்படையில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு Credit இன்வாய்ஸ் என்று தான் குறிப்பிட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது என்றால் எனக்கு அது பற்றி தெரியாது. பிரதிவாதிக்கு விற்பனை செய்யப்பட்டதாக சொல்லும் 7 இன்வாய்ஸ்களுக்குண்டான சரக்குகளின் அளவானது ஒவ்வொன்றும் ஒரு 407 வேன் கொள்ளளவு உள்ள சரக்குகள் என்றால் சரிதான். நான் பிரதிவாதி வீட்டிற்கு சென்றதில்லை. மேலும் எங்கள் நிறுவனத்திலிருந்தும் யாரும் பிரதிவாதி வீட்டிற்கு சென்றதில்லை. வழக்கில் குறிப்பிட்டுள்ள பிரதிவாதியின் முகவரி 4/77, பூக்குளம், உடுமலைப்பேட்டை என்றால் சரிதான். எங்களது 7 இன்வாய்ஸ்களிலும்

குறிப்பிட்டுள்ள முகவரியும் மேற்படி முகவரிதான் என்று சொன்னால் சரிதான். 7 இன்வாய்ஸ்களில் குறிப்பிட்டுள்ள சரக்குகள் இறக்கி வைக்க Warehouse ல் தான் வைக்க வேண்டும் என்றால் சரிதான். அதை ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்ற வேண்டும் என்றால் Warehouse தேவையில்லை. பிரதிவாதி குடியிருக்கும் முகவரி 4/77, பூக்குளம், உடுமலைப்பேட்டையில் உள்ள வீடு 1000 சதுர அடிதான் உள்ளது என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. மேற்படி 7 இன்வாய்ஸ் வரவு செலவிற்கு முன்பாக எங்களுக்கும் பிரதிவாதிக்கும் வரவு செலவு எதுவும் இல்லை என்றால் சரிதான். இது தான் முதல் வரவு செலவு. பொதுவாக ஒருவர் முதல் முறையாக எவ்வளவு பழக்கம் இருந்தாலும் காசோலை கொடுத்து கிட்டத்தட்ட 89 லட்சம் ரூபாய்க்கு சரக்கு காசோலை பணமாவதற்கு முன்பே கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்றால் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்தேன். நான் அனுப்பியதாக சொல்லும் 7 இன்வாய்ஸ்களில் உள்ள சரக்குகளானது இந்துஸ்தான் லீவர்ஸ் நிறுவன பொருட்கள் என்றால் சரிதான். பிரதிவாதி அதே மேற்படி இந்துஸ்தான் லீவர்ஸ் நிறுவனத்தில் ஏரியா டெரிட்டோரி மேலாளராக இருந்தார் என்றால் சரக்குகள் வாங்கும் போது இருந்தார். பிரதிவாதி இந்துஸ்தான் லீவர்ஸ் லிமிடெட் நிறுவனத்திலேயே பணியாற்றியதால் அவர் நேரடியாக இந்துஸ்தான் லீவர்ஸ் லிமிடெட் நிறுவனத்திலேயே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றால் இல்லை.

(பிரதிவாதி தர்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறுக்கு விசாரணையின் தொடர்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.)

சாட்சியின் வாக்குமூலம் என் வாய்மொழிப்படி தட்டச்சரால் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சியிடம் படித்துக் காட்டப்பட்டு, அவரால் சரியென்று ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர் அவரது கையெழுத்து பெறப்பட்டது.

முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி,
திருப்பூர்.